

Date : 27th October, 2024

To,
Manager - Listing Compliance
National Stock Exchange of India Limited
'Exchange Plaza'. C-1, Block G,
Bandra Kurla Complex, Bandra (E),
Mumbai - 400 051

Symbol: LANCORHOL

Dear Sirs,

Sub : Newspaper Advertisement for Un-audited Financial Results of the Company both Standalone and Consolidated for the quarter and Half year ended 30th September, 2024

In compliance with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015; we enclosed herewith the copies of the Newspaper Advertisement for the Un-audited Financial Results of the Company both Standalone and Consolidated for the quarter and half year ended 30th September, 2024 published in Trinity Mirror (English) and Makkal Kural (Tamil) newspapers on 27th October, 2024.

Request you to kindly take the same on record as required under the provisions of the above captioned Regulation.

Thanking You,

Yours Faithfully,

For **LANCOR HOLDINGS LIMITED**



KAUSHANI CHATTERJEE
COMPANY SECRETARY & COMPLIANCE OFFICER

Lancor Holdings Limited

VTN Square, 2nd Floor, No.58, (Old No.104) G.N. Chetty Road,
T. Nagar, Chennai - 600017 +91 44 28345880-83 | www.lancor.in
CIN:- L65921TN1985PLC049092 GSTIN:- 33AAACD2547C1ZA

IOB hosts vigilance awareness campaign, organises walkathon

Chennai, Oct 27: As part of its ongoing Vigilance Awareness Campaign, Indian Overseas Bank (IOB) organized a Walkathon today at Besant Nagar Beach to promote integrity and transparency in public life.

This initiative aligns with the Central Vigilance Commission's (CVC) nationwide observance of Vigilance Awareness Week 2024, which will culminate in the themed week "Culture of Integrity for Nation's Prosperity" from October 28th to November 3rd.

The Walkathon was attended by IOB's senior leadership, including Dhanaraj T, Executive Director, and Rajeev Kumar, Chief Vigilance Officer (CVO), along with General Managers, executives, and staff from both the Chennai Regional Office and Central Office. The event aimed to raise public awareness about vigilance and promote a corruption-free society.

Addressing participants, Dhanaraj T, Executive Director, emphasized the bank's commitment to fostering an environment of integrity. He remarked, "Indian Overseas Bank



endeavors to promote integrity and eradicate corruption with the active support and participation of all citizens."

As part of the week-long Vigilance Awareness Campaign, IOB is conducting various activities, including an Integrity Pledge led by

the MD & CEO and the CVO on October 28th at 11:00 AM for all employees. Additionally, activities such as a Rangoli competition, quiz, essay contest, and seminar on vigilance by eminent personalities is being organized to engage and educate staff. In the lead-

up to Vigilance Awareness Week, IOB has already initiated several outreach and training programs. This includes training of employees, displaying banners and standees, airing vigilance-themed jingles on radio FM, and deploying a sky balloon to spread awareness.

'This Dhanteras, invest in timeless treasure'

The onset of Deepavali is marked by the festival of Dhanteras for Indians. Typically celebrated by purchasing gold and praying to Goddess Lakshmi for prosperity and wealth, Dhanteras, as the name suggests is a celebration of wealth, status, and good fortune. While times have evolved, Gold continues to hold absolute significance in our daily lives, blending cultural reverence with financial prudence. Gold's allure as an investment asset is deeply rooted in its historical role when it was considered as a safe haven during economic turmoil and a hedge against inflation. Furthermore, diversifying an investment portfolio with Gold tends to reduce overall risk due to its unique performance characteristic, and notably lower correlation with other assets.

Let's have a look at the different avenues through which investors can invest in Gold (extending beyond just physical gold) and assess some of the reasons as to why Gold continues to remain a timeless treasure. Various Investment Avenues

Digital Gold: Ideal for young investors, digital gold requires minimal initial investment and can be easily accessed via online platforms. It allows for wealth accumulation with added liquidity.

Gold ETFs: Gold Exchange Traded Funds (ETFs) offer relatively

low-cost, higher-liquidity exposure to gold's price movements. These ETFs can be considered by families looking to secure their future while maintaining easy access to investments. The convenience and security of trading gold without physical possession have made gold ETFs a popular choice among investors.

Gold Mutual Funds: These funds invest in gold ETFs, providing exposure to the gold. These funds have seen steady growth in India, attracting investors looking for a balanced approach to gold investment. The diversification offered by gold can potentially help reduce portfolio volatility.

Sovereign Gold Bonds: From the point of view of investors, individuals, Sovereign Gold Bonds (SGBs) offer capital appreciation and interest income. Issued by the government, these bonds provide a secure way to hold gold while benefiting from a fixed interest rate. However, ongoing supply of such instruments may be questionable.

Gold Accumulation Plans: These plans allow purchase of gold in small, periodic instalments.

Gold's versatility as an investment extends far beyond its traditional image. By exploring various gold investment avenues, investors can craft strategies aligning with their life's financial milestones. From millennials starting their first job to retirees

preserving a lifetime of wealth, gold has remained a timeless and adaptable asset. The key to successful gold investment lies in understanding its multifaceted nature and utilizing appropriate instruments at each life stage. Regularly reassessing and rebalancing your gold investments will ensure they continue serving your evolving needs effectively.

Key Reasons to Consider Gold Safe Haven: Gold has intrinsic value and is not subject to the same risks as paper money, such as inflation or devaluation. Its supply is limited, which helps maintain its value over time. It is universally recognized and accepted, making it a reliable store of value across different countries.

Economic Uncertainty: During periods of economic turmoil, such as recessions or geopolitical tensions, most of the asset classes tend to experience higher volatility. Gold has historically either retained its value or even appreciated, providing a hedge against market volatility. In 2020 (during the pandemic), the gold prices experienced a substantial gain. This rise in gold prices was driven by the concerns over global economic instability and the desire of investors to protect their wealth during the uncertain times.

Inflation Hedge: Gold is seen as a store of value that can protect

against inflation. It has intrinsic value due to its physical qualities and limited supply. Historically, gold prices have risen during periods of high inflation. This is because as the value of currency decreases, people turn to gold to preserve their wealth.

Liquidity: Gold is a highly liquid asset. An individual can easily buy and sell gold in various forms, such as jewellery, coins, or bars. Moreover, options like Gold ETFs or Gold Funds and Sovereign Gold Bonds offer easy entry / exits for the investors.

In an era of economic uncertainties and market volatilities, gold can stand as a beacon of stability and opportunity. By adopting a lifecycle approach to gold investments, investors can work towards achieving their financial milestones with greater confidence and security.

Vikash Wadekar, Head of Passives, Axis Mutual Fund

Kareema Dining Spot, a hotspot for Chennai's taste buds

M Rafi Ahmed

Food is the music to the body, Music is food to the heart. The quote of Australian author Gregory David Roberts best known for his novel Shantaram has been taken in the right spirit by noted music directors, singers, besides actors across the globe to venture into restaurant biz. Here in Tamil Nadu, the Mozart of Madras A R Rahman's elder sister A R Raihanah even while entertaining the music lovers has launched an eatery in memory of her mom styled as "Kareema Dining Spot" at Saligramam, the home to Prasad Film Labs and various cinema production houses and re-recording theatres. This scribe while browsing through the pages of history got info about Grammy winning music icon Herb Alpert, a noted Trumpeter, who owns premier jazz restaurant--Vibrato Grill & Jazz ideally located between Bel-Air and Sherman Oaks in Texas in the US managed by his daughter Eden Alpert. Following their footsteps, melody queen Asha Bhosle whose voice gives calm to one's soul heals the people through her restaurant in UAE, Kuwait and UK. A R Raihanah, music composer and brand ambassador for Raindropss Charity



"Mozart of Madras" A R Rahman's elder sister A R Raihanah, music composer and brand ambassador for Raindropss Charity Foundation ventured into food biz in memory of her mom aptly titled "Kareema Dining Spot" located at Abu Sali street, Saligramam in Chennai metro.

Foundation is now juggling between her music which is close to her heart and the restaurant offering heart throbbing compositions besides tongue-tingling biryani varieties to Chennaiites. To be precise, "Kareema Dining Spot" is all set to become a food lovers spot as Raihanah ensures the quality and taste is maintained as she uses the finest ingredients thereby making the consumers feel at home. While speaking to a youtube channel, A R Raihanah made it clear that if one is honest and pure with good intention, one can win

in any field for that matter. Interestingly, the interiors of the Kareema Dining Spot restaurant was done by Raihanah itself giving an aesthetic value enticing the customers into the spot. "Enga food vayira kedukkathu", she said in confidence. Customer satisfaction is the hallmark of Kareema Dining Spot and A R Raihanah makes it a point to serve dum biriyani without affecting their stomach. And she said, "There are plans to start more outlets across Chennai metro Inshallah". In fact, she is getting good clientele following word of

mouth for the chicken and mutton biriyani besides chicken 65 biriyani, Mutton kуска, Idly and Chettinad chicken curry. Located at MRR Towers, Abu Saali Street, Saligramam in Chennai, Kareema Dining Spot accepts bulk orders for all occasions. Just ring 63830 78076 and your order will be at your place. Yet another redeeming feature is that customers can place orders through Swiggy and Zomato food delivery chains. Hope A R Raihanah sings the success tune soon through her 'Kareema Dining Spot'.

IMA, Athulya Senior Care conduct public awareness programme on stroke

Chennai, Oct 27: Athulya Senior Care collaborated with the Indian Medical Association (IMA) Chennai South and Community Services Development - Rotary District 3234, and hosted a highly successful Public Awareness Program on "Stroke" recently at the Alumni Club in Chennai. The event attracted a diverse audience, reflecting the community's strong need to understanding and addressing the critical health issue of stroke.

The program featured an esteemed lineup of medical professionals, with Dr. K.M. Abul Hasan, IMA State President, serving as the Chief Guest. Also present were Rtn. N. S. Saravanan, District Governor of Rotary International District 3234, as the Guest of Honor. Special guest Dr. Kasi, North Zone Vice President was the special guest at the event. There was a distinguished panel of neurologists

who contributed their expertise throughout the event- Dr. N. D. Ramanujam, MD, FRCP (E), FACP (USA), FIMSA, FIAMS, Consultant Neurologist at VHS, Chennai; who moderated the event, Prof. Capt. Dr. B. Biswakumar, MD (GM), DM (Neuro), Former Hony' Prof of Neurology at the Institute of Neurology, GGH, Chennai; Prof. Dr. V. Natarajan, MD (GM), DM (Neuro), Prof. Emeritus at Dr. MGR Medical University, Chennai; and Prof. Dr. K. Mugundhan, MD (GM), DM (Neuro), Prof & Head of Dept of Neurology at Stanley Medical College, Chennai.

Dr. K.M. Abul Hasan, IMA State President said, "It is vital that we continue to advocate for stroke awareness and support initiatives that promote health and well-being."

Rtn. N.S. Saravanan, District Governor of Rotary International District 3234 said, "This

collaboration with Athulya Senior Care and the IMA is great for community health."

The program began with a warm welcome and the opening remarks emphasized the pressing need for community education on stroke prevention, management, and rehabilitation. Following this, a compelling keynote address was delivered, highlighting the significance of timely intervention and the crucial role of awareness in reducing the incidence and impact of strokes.

"We are thrilled with the turnout and the overwhelmingly positive feedback we received," said Mr. Srinivasan G., Founder & CEO of Athulya Senior Care. "Our goal was to empower the community with essential knowledge about stroke, and it's clear that we made a significant impact."



CIN No. : L65921TN1985PLC049092 GSTIN:- 33AAACD2547C1ZA

Arihant VTN Square, 2nd Floor, No.58 (Old No.104), G.N.Chetty road, T.Nagar, Chennai - 600 017

Ph:- 044-28345880-84 | www.lancor.in

EXTRACT OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED SEPTEMBER 30, 2024

Rs. in Lakhs

Sl No.	Particular	Standalone Financials						Consolidated Financials					
		Quarter Ended		Half Year Ended		Year Ended	Quarter Ended		Half Year Ended		Year Ended		
		30.09.2024	30.06.2024	30.09.2023	30.09.2024	30.09.2023	31.03.2024	30.09.2024	30.06.2024	30.09.2023	30.09.2024	30.09.2023	31.03.2024
1	Total Income from operation (Net)	5,745.30	3,538.40	3,552.99	9,283.70	6,337.89	13,836.84	5,759.41	3,548.86	3,565.78	9,308.27	6,364.50	13,886.05
2	Net Profit/(Loss) for the Period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	671.66	442.38	255.24	1,114.04	356.15	1,031.87	637.31	443.74	257.49	1,081.04	359.51	1,037.64
3	Net Profit/(Loss) for the Period before Tax (after Exceptional and/or Extraordinary Items)	671.66	442.38	255.24	1,114.04	356.15	1,031.87	637.31	443.74	257.49	1,081.04	359.51	1,037.64
4	Net Profit/(Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary Items)	407.41	290.38	188.84	697.79	247.40	676.23	381.22	290.06	189.30	671.28	247.18	674.66
5	Total Comprehensive Income	402.59	285.56	190.20	688.15	250.13	656.95	376.40	285.24	190.67	661.64	249.91	655.38
6	Equity share capital	1,459.91	1,459.91	1,215.00	1,459.91	1,215.00	1,215.00	1,459.91	1,459.91	1,215.00	1,459.91	1,215.00	1,215.00
7	Reserves (excluding revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	-	-	12,526.36	-	-	-	-	-	12,496.19
8	Earnings per Share (of Rs.2/- each) (for continuing and discontinued operations)-												
(1)	Basic	0.56	0.40	0.31	0.97	0.41	1.11	0.52	0.40	0.31	0.93	0.41	1.11
(2)	Diluted	0.55	0.40	0.31	0.96	0.41	1.11	0.52	0.40	0.31	0.93	0.41	1.11

1. The above is an extract of the detailed format of Unaudited Financial Results filed with the BSE & NSE under Regulation 33 of the SEBI (Listing and other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the websites of the Stock Exchange(s) www.bseindia.com, www.nseindia.com and on the Company's website www.lancor.in

2. Results for the quarter and half year ended September 30, 2024 are in compliance with the Indian Accounting Standards ('Ind AS') in terms of Securities Exchange Board of India's circular bearing no CIR/CFD/FA/C/62/2016 dated July 5, 2016. The figures for the corresponding periods have been regrouped wherever necessary, to make them comparable.

Date : 26th October, 2024
Place: Chennai

For and on behalf of the Board of Directors
Sd/-
R V SHEKAR
MANAGING DIRECTOR

CyberArk, DSCI unveil report on SaaS solutions

Chennai, Oct 27: CyberArk released a report developed with the Data Security Council of India (DSCI), an industry body on data protection in India. The report titled "Orchestrating Multi-Cloud Identities - A Unified Approach to Access Management" was launched during CyberArk's annual flagship event in Mumbai, the Impact World Tour 2024. The objective of this report is to highlight how, when properly implemented, SaaS solutions provide significant security benefits that can help organisations enhance their cybersecurity posture while managing complex IT environments.

Vinayak Godse, CEO, Data Security Council of India said, "Over the past two decades, the cloud revolution has fundamentally transformed the digital landscape, with its momentum continuing to accelerate. As organisations increasingly embrace it, advanced SaaS solutions are emerging as key enablers, providing remarkable flexibility to meet diverse security needs. Also, SaaS platforms can be centrally managed for identity and access management across multi-cloud environments. They support seamless multi-cloud strategies, empowering organisations to maintain a unified and robust security posture across various cloud environments."

விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத்தொகை

முதல்வரின் சீர்மிகு வேளாண் திட்டங்களால் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலம் தமிழ்நாடு

சென்னை, அக்.27-மு.க.ஸ்டாலின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உழவர்களுக்காகப் பல சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார். இத்திட்டங்களால் வேளாண் உற்பத்தி பெருகியுள்ளது. உழவர்கள் வளம் பெறுகின்றனர். தமிழ்நாடு உணவு உற்பத்தியில் முன்னேறியுள்ளது.

வேளாண்மைத் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.9.34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 5,148 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் மழை, வறட்சி ஆகிய பேரிடர்களால் 19.84 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 833.88 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு 11.95 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

தோட்டக்கலைப் பயிர்கள் பாதிப்புகளுக்கு மட்டும் 1,19,519 விவசாயிகளுக்கு 91 கோடியே 7 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

சுரும்பு விவசாய நிலப்பரப்பு 95 ஆயிரம் ஏக்கரிலிருந்து 1 லட்சத்து 54 ஆயிரம் ஏக்கராக அதிகரித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் சுரும்பு உற்பத்தி ஊக்கத் தொகையாக 624 கோடி ரூபாய் 4 லட்சத்து 44 ஆயிரத்து 857 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

113 விவசாயிகளுக்கு சுரும்பு அறுவடை இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. சர்க்கரை ஆலைகளுக்கு வழியகைக் கடனாக 600 கோடி ரூபாயை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. ரூ. 335 கோடி மானியத்தில் விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. முதல்முறையாக ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் அமைக்க 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

செய்யப்பட்டுள்ளது.

உழவர் சந்தைகள்
27.5 கோடி ரூபாய் செலவில் 100 உழவர் சந்தைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 14 புதிய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 25 உழவர் சந்தைகளில் காய்கறி கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூர் உழவர்சந்தை புதுப்பொலிவுடன் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

உணவு தானிய உற்பத்தி ஆதாரிப்பு
முந்தைய ஆண்டைவிட 11 சதவீதம் 11.74 லட்சம் மெட்ரிக் டன் அதிகரித்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறுவை நெல்சாகுபடியில் 48 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக 5.59 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிசெய்யப்பட்டு உற்பத்தி அதிகரித்து விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்திட ரூ.14.94 கோடி செலவில் 1,75,052 விவசாயிகளுக்குத் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டன.

நெற்பயிர் உற்பத்தித் திறனை அதிகரித்திட 4.41 லட்சம் ஏக்கருக்கு ரூ.12.96 கோடியில் துத்தநாகம் சல்பேட் மற்றும் ஐபிசம் வழங்கப்பட்டு 4.50 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

கம்பு, கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.29 கோடியில் சிறு தானிய இயக்கம் செயல்படுத்தப்பட்டு 2,99,725 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

ரூ. 138 கோடியே 82 லட்சம் செலவில் பயறு பெருக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு 5,67,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

எண்ணெய் வித்துகள் உற்பத்திக்கு ஊக்கம்
மூன்றாண்டுகளில் 11,76,400

ஏக்கர் நிலங்களில் ரூ.83.46 கோடி நிதி ஒதுக்கீட்டில் எள், சோயா, பீன்ஸ் முதலான எண்ணெய் வித்துகள் உற்பத்திக்கு ஊக்கமளிக்கப்பட்டு 4.03 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

தென்னை சாகுபடிப் பரப்பை அதிகரித்திடும் திட்டத்தின் கீழ் ரூ.40.59 கோடி செலவில் 19,922 தென்னை விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

ரூ.39.77 கோடி செலவில் 2,33,701 விவசாயிகளுக்கு வேளாண் கருவித் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பழங்குடியினருக்கு 90 சதவீத மானியத்திலும், சிறு குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்திலும் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் ரூ.610.52 கோடியில் 7,705 கிராம ஊராட்சிகளில் கலைஞர்கள் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு 23,281 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பயிர்களும் 4,487 ஏக்கர் பரப்பளவில் பழமரக் கன்றுகளும் நடவு செய்யப்பட்டு தரிசு நிலங்கள் நிரந்தரச் சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் 44,43,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 2023-2024ம் ஆண்டின் மொத்தத் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப்பரப்பு 40.27 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது.

கலைஞர் நூற்றாண்டு பூங்கா
சென்னை மாநகரின் மையப் பகுதியில் கதிர்வல் சாலையில் செங்காந்தன் பூங்கா அருகில் 6.09 ஏக்கர் நிலத்தில் ரூ.25 கோடி செலவில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் ஸ்டாலின் திறந்துவைத்தார். இப்பூங்கா தமிழ்நாடு வேளாண்மைத் துறை வரலாற்றில் மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே ஒரு புதிய அணிகலனாக விளங்கி அனைவரையும் கவர்ந்துள்ளது.

அரசு செய்திக்குறிப்பில் இத்தகவலை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய மாநில அரசுகளுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, அக்.27-நாகை மாவட்டத்திலிருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 12 பேர் கைது

மதுரையில் மழை நீர் தேங்காதவாறு நிரந்தரத் தீர்வு: கே.என்.நேரு தகவல்

சென்னை, அக்.27-மதுரையில் பெய்த மழையின் காரணமாக குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் அமைச்சர்கள் கே.என் நேரு, ஸ்ரீமதி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி., மாவட்டக் கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் கே.என் நேரு கூறுகையில், மழை பெய்தாலும் மதுரை பாதிக்காத வகையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். மாவட்ட நிர்வாகம் விரைவாக செயல்பட்டதால் மழை நீரை அகற்ற முடிந்தது. மழை நீர் வடிவால் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுரையில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.

செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிங்குகள் கட்டப்படவில்லை இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மார்ட்டின் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுசம்பந்தமாக இவரின் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதுகுறித்து விவாதிப்பதற்காக மீனவர்கள் நலனுக்கான இந்திய , இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் நாளை மதுரையில் 29 ஆம் தேதி இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய சூழலில் தமிழக மீனவர்களை சிக்கல்கள்கடற்படவைகையுடையது எத்தகைய அணுகுமுறை? என்பது தெரியவில்லை. மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு கண்டுவிடக்கூடாது என இலங்கை நினைக்கிறதே? என்ற ஐயத்தை இந்த நிகழ்வு காட்டுகிறது.

இன்றைய சூழலில் மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் தலையாயத் தேவை ஆகும். இதை கருத்தில் கொண்டு கைது செய்யப்பட்ட மீனவர்களை, அவர்களின் படகின் உடனடியாக விடுதலை செய்வதற்கும், நாளை மறுநாள் நடைபெறவுள்ள இந்திய , இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

பெயர் மாற்றம்
MOHAMAD MOIDEEN RAFEC, தந்தை பெயர்: RAFEC, பிறந்த தேதி: 01/07/1995, நெ.5, மெட்.02 தெரு, சிவந்தாங்கல், ஸ்டீபெருப்பாள் 602 105, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MOHAMED MOIDEEN RAFEC என்று அழைக்கப்படுகிறேன்.
MOHAMAD MOIDEEN RAFEC

பெயர் மாற்றம்
HAJIRABANU BASIR RAHUMAAN, கணவர் பெயர்: BASHEER RAHMAN, பிறந்த தேதி: 16/11/1977, நெ.91/2, ஆதித்தனாள் சென்னை - 600002, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி HAJIRABANU BASHEER RAHMAN என்று அழைக்கப்படுகிறேன்.
HAJIRABANU BASIR RAHUMAAN

பெயர் மாற்றம்
MURAGELLY GEETHA DEVI, தந்தை பெயர்: Ramakrishna, பிறந்த தேதி: 14.07.1976, நெ.20/76, நாராயண மேஸ்தீரினி மெயின் தெரு, ஓட்டேரி, பெரும்பூர் பாராக்கல், சென்னை - 600012, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி GEETHALAKSHMI KODAGANTI JAGANATHAN என்று அழைக்கப்படுகிறேன்.
MURAGELLY GEETHA DEVI

பெயர் மாற்றம்
MOHAMED DHATHA, தந்தை பெயர்: ALLAUDEEN, பிறந்த தேதி: 27/05/1958, நெ. 94, கடை தெரு, சேத்துப்பட்டு, தலைவண்ணமலை - 606801, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MOHAMED DADA ALLAUDEEN என்று அழைக்கப்படுகிறேன்.
MOHAMED DHATHA

பெயர் மாற்றம்
Old Name: ABDUL RASHEED (Given Name) SALEM MOONKIL MANDI (Sur Name), தந்தை பெயர்: Saleem Mohammed Zackria, பிறந்த தேதி: 05/03/1965, நெ.74/223, K K தெரு, முஸ்லிம்பூர், வானியல்பாடி - 605 751, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி RASHEED AHMED (New Given Name) SALEM (New Sur Name) என்று அழைக்கப்படுகிறேன்.
Old Name: ABDUL RASHEED (Given Name) SALEM MOONKIL MANDI (Sur Name)

பெயர் மாற்றம்
ARPITA AASHISH KOTHARI, கணவர் பெயர்: AASHISH KOTHARI, பிறந்த தேதி: 03/04/1994, ப.நெ.38, ப.நெ.27, ப.து தான்-வராயன் தெரு, பழைய வண்ணாப்பேட்டை, சென்னை - 600 021, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Sur Name: D KOTHARI New Given Name: ARPITAD என்று அழைக்கப்படுகிறேன்.
ARPITA AASHISH KOTHARI

பெயர் மாற்றம்
THANDAPANI KANNAN தந்தை பெயர்: KANNAN, பிறந்த தேதி: 23/06/1977, நெ.41, Dr. அப்பாலை கலாசாலை தெரு, புலவேலையில் நகர், நெற்குளம், சென்னை-600107, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி THANDAPANI KANNAN என்று அழைக்கப்படுகிறேன்.
THANDAPANI KANNAN

பெயர் மாற்றம்
RAIHANA SAMREEN, கணவர் பெயர்: BILAL AHMED, பிறந்த தேதி: 13/07/1982, நெ.50/16, ராசாபாடி தெரு, புளியத்தேப்படி, சென்னை - 600012, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி REHANA SAMREEN BILAL AHMED என்று அழைக்கப்படுகிறேன்.
RAIHANA SAMREEN

பெயர் மாற்றம்
MAIMOON BEE, கணவர் பெயர்: MOHAMED DHATHA, பிறந்த தேதி: 26/12/1962, நெ. 94, கடை தெரு, சேத்துப்பட்டு, திருவண்ணாமலை - 606801, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MAYMOON BEE MOHAMED DHATHA என்று அழைக்கப்படுகிறேன்.
MAIMOON BEE

பெயர் மாற்றம்
Mohamed younus Abdul Khader Merkair, தந்தை பெயர்: Ibrahim Mohamed younus பிறந்த தேதி: 05.12.1974, நெ.36/2, 1வது தெரு, Gatorbarr, முஸ்லிம்பூர், வானியல்பாடி - 635751, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MERKAIER ABDUL KHADER என்று அழைக்கப்படுகிறேன்.
Mohamed younus Abdul Khader Merkair

பெயர் மாற்றம்
SAHAYA MATHARASI SUSAIMANICKAM, கணவர் பெயர்: SUSAIMANICKAM, பிறந்த தேதி: 29/05/1969, SHALOM VILLA, 1455/2, 11வது குறுக்கு தெரு, பூட்டியாள் நகர், கொத்தூர், சென்னை - 600099, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Given Name: SAHAYA; VEDAMANICKAM New Sur Name: SUSAIMANICKAM என்று அழைக்கப்படுகிறேன்.
SAHAYA MATHARASI SUSAIMANICKAM

பெயர் மாற்றம்
BHUVANESWARI RAMALINGAM, கணவர் பெயர்: SATISHKUMAR, பிறந்த தேதி: 27.04.1990, நெ.18, Shivas Avenue, மீனாட்சி நகர், பள்ளிக்காரை, சென்னை - 600100, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி BHUVANESWARI SATISH KUMAR என்று அழைக்கப்படுகிறேன்.
BHUVANESWARI RAMALINGAM

பெயர் மாற்றம்
Given Name: Babu, Surname: Munusamy தந்தை பெயர்: Kanniyappan, பிறந்த தேதி: 15/06/1984, நகர்:48 வள்ளல் தெரு, ஸ்ரீரீவாசா நகர், சோழம்பேடு மெயின் ரோடு, திருமல்லையோயல் சென்னை - 600062, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Given Name: Babu, Surname: Kanniyappan என்று அழைக்கப்படுகிறேன்.
Given Name: Babu, Surname: Munusamy


தீபாவளி விற்பனை களை கட்டியது: தி.நகரில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சென்னை, அக். 27-தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், புத்தாடை வாங்குவதற்காக சென்னை தி.நகரில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில், தீபாவளிக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால், புத்தாடைகள் வாங்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் முக்கிய கடை விதிகளில் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

அந்த வகையில், இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னை தி நகர், புரகைவாக்கம் உள்ளிட்ட முக்கிய வணிக பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர்.

குறிப்பாக, சென்னை திநகரில் இருக்கக்கூடிய ரங்கநாதன் தெருவில் வழக்கத்தை காட்டிலும் மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக காவலு மூலம் பஜார் வீதிகளில் திரள தொடங்கியுள்ளனர். இதனால், ரங்கநாதர் தெருவில் நிற்க



கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகமாக உள்ளது.

காவல்துறை முன்னெச்சரிக்கை

பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து பண்டிகைக்காக புத்தாடைகளை வாங்கி வருகின்றனர். வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, விதவிதமான டிசென்சுகளில் ஆடைகள் வந்துள்ளன. பல துணி கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நேற்று காணப்பட்டது. கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் கடைகளுக்கு வெளியே காத்திருந்து பொருட்களை வாங்கிய

சென்றனர். சாலையோர கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து பண்டிகைக்காக புத்தாடைகளை வாங்கி வருகின்றனர். கவரும் விதமாக, விதவிதமான டிசென்சுகளில் ஆடைகள் வந்துள்ளன. பல துணி கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நேற்று காணப்பட்டது. கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் கடைகளுக்கு வெளியே காத்திருந்து பொருட்களை வாங்கிய



தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட "என் உயிரினும் மோலா" பேச்சுப் போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற பேச்சாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கி பாராட்டினார். உடன் அமைச்சர் துரைமுருகன், டி.ஆர். பாஜு எம்.பி., துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பெரியசாமி, பொன்முடி, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

எம்எம் போர்ஜிங்ஸ் விமிடெட்
சார்ப்பேட்டே அலுவலகம்: ஏ25, 8வது தளம், எஸ்.வி.கே. டீபார்ஸ், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032.
Phone : 91-44-7160 1000 | corporate@mfmformings.com | CIN: L51102TN1946PLC001473 (ரூ. கோடியில்)

வீரங்கள்	ஒருங்கிணைத்து				
	முடிந்த காலாண்டு	முடிந்த அரையாண்டு	முடிந்த ஆண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த அரையாண்டு
30.09.2024	30.06.2024	30.09.2023	30.09.2024	30.09.2023	31.03.2024
தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை யானது
405.37	387.73	49.12	793.11	776.16	1583.55
1. செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	44.92	42.12	87.03	89.37	188.19
2. வரி, விலக்கு மற்றும் அல்லது அசுராதான அமிட்டங்களுக்குமுன் சந்தான நடவடிக்கை மூலம் திரை வாய் / (நஷ்டம்)	44.91	42.12	49.70	87.03	64.45
3. வரிக்கு முன் விலக்கு மற்றும் அல்லது அசுராதான அமிட்டங்களுக்கு பின் சந்தான நடவடிக்கை மூலம் திரை வாய் / (நஷ்டம்)	31.91	30.11	35.45	62.02	64.45
4. வரிக்கு பின் கலத்திற்கான திரை வாய் / (நஷ்டம்) (அசுராதான அமிட்டங்களுக்கு பின்)	48.28	24.14	24.14	48.28	24.14
5. சம்பளக் குறைபாடுகள்	6.61	12.47	14.69	12.85	26.70
6. பங்கு ஒன்றுக்கான சம்பந்தம்	6.61	12.47	14.69	12.85	26.70
(எ) அடிப்படையில்					
(பி) ஊட்டப்பட்டது					
குறிப்புகள்: SEBI (எல்ஓஆர்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் தங்கக் செயல்பட்ட 30 செப்டம்பர் 2024-ல் முடிந்த காலாண்டுகளை ஒருங்கிணைத்து தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் விவரம் வடிவத்தில் சர்க்குமாவின் மேற்கண்டவை உள்ளது. நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் இணையதளங்கள் www.nseindia.com, மற்றும் www.bseindia.com மற்றும் இணையதளம் www.narfmr.org.com உள்ளது. கம்பெனி சூழ் ஒரு முடிவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் போது, தேவையான இடங்களில் புள்ளிவிவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ரூ.10/- மதிப்புள்ள 2,41,40,800 மொ. பங்குகளை முழுமையாக வெகுதீயப் போகக் 1:1 என்ற விகிதத்தில் பரிசீலிப்பதே தேதியில் அதாவது 16 ஜூலை 2024 அன்று வைத்திருந்த பங்குக்கு கம்பெனி ஒதுக்கியுள்ளது. அதன்படி, இந்த காலாண்டில் இருந்து மேம்படுத்தப்பட்ட பங்கு மூலத்ததினை அடிப்படையில் EPS எண்க்கப்பட்டிருக்கிறது.					

தேதி: 26 அக்டோபர், 2024
இடம்: சென்னை

லாங்கர் ஹோல்டிங்ஸ் விமிடெட்
CIN No.: L65921TN1985PLC049092 GSTIN:- 33AAACD2547C12A
அறிந்தத விடவுள்ள சர்க்குமார், 2வது தளம், என்58 (புழைபுள்ளன் 104) ஜி.என்.செட்டிபேட்டை, தி.நகர், சென்னை - 600 017. Phone : +91-44-28345880-84 | யு.டி.டி www.lancor.in
30 செப்டம்பர், 2024-ல் முடிந்த காலாண்டு மற்றும் அரையாண்டுகளை தணிக்கை செய்யப்படாத தனியான மற்றும் ஒருங்கிணைத்து நிதிநிலை முடிவுகளின் சர்க்குமார் (ரூ. லட்சத்தில்)

வ.எண்.	வீரங்கள்	தனியான நிதிநிலை முடிவுகள்					ஒருங்கிணைத்து நிதிநிலை முடிவுகள்				
		முடிந்த காலாண்டு	முடிந்த அரையாண்டு	முடிந்த ஆண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த அரையாண்டு	முடிந்த ஆண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த அரையாண்டு	முடிந்த ஆண்டு	
30.09.2024	30.06.2024	30.09.2023	30.09.2024	30.09.2023	31.03.2024	30.09.2024	30.06.2024	30.09.2023	30.09.2024	30.09.2023	31.03.2024
தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்யாதது
5,745.30	3,538.40	3,552.99	9,283.70	6,337.89	13,836.84	5,759.41	3,548.86	3,565.78	9,308.27	6,364.50	13,886.05
1. செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (திரை)	671.66	442.38	255.24	1,114.04	356.15	1,031.87	637.31	443.74	257.49	1,081.04	359.51
2. கலத்திற்கான திரை வாய் / (நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசுராதான அமிட்டங்களுக்கு முன்)	671.66	442.38	255.24	1,114.04	356.15	1,031.87	637.31	443.74	257.49	1,081.04	359.51
3. வரிக்கு முன் கலத்திற்கான திரை வாய் / (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசுராதான அமிட்டங்களுக்கு பின்)	407.41	290.38	188.84	697.79	247.40	676.23	381.22	290.06	189.30	671.28	247.18
4. வரிக்கு பின் கலத்திற்கான திரை வாய் / (நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசுராதான அமிட்டங்களுக்கு பின்)	402.59	285.56	190.20	688.15	250.13	656.95	376.40	285.24	190.67	661.64	249.91
5. செலவுகள் மீளாமை வரமானம்	1,459.91	1,459.91	1,215.01	1,459.91	1,215.00	1,459.91	1,459.91	1,215.00	1,459.91	1,215.00	1,215.00
6. சம்பளக் குறைபாடுகள்											
7. சிபிஎஸ் (முழுநிதி) சிபிஎஸ் (தீவிரம்) உட்கர் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலைஅறிக்கையடி						12,526.36					12,496.19
8. பங்கு ஒன்றுக்கான சம்பந்தம் (ஒன்று மதிப்பு-2) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்)											
(1) அடிப்படையில்	0.56	0.40	0.31	0.97	0.41						